



தகவல்

அரண்மனை

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை)

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 5657/B/19

திரு மா. முருகன்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு மா. முருகன் மற்றும் பொது தகவல் அலுவலர், திரு நாகராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 18.02.2019 தேதியிட்ட மனுவில், கோவில்பட்டி வட்டம், லிங்கம்பட்டி கிராமத்தில் நத்தம் சர்வே எண் 122/6 பிளாட் எண் 2க்கு தடையின்மை சான்று வழங்கப்பட்டதன் விவரங்கள் தொடர்பாக கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 26.04.2019 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 17.06.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக மனுதாரர் அவர்கள் தனக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றது என்றும், ஆனால் கிட்டத்தட்ட 1½ வருட காலமாக தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், தகவல்கள் வழங்காத பொது தகவல் அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஆகையால் இனிமேலாவது காலம் தாழ்த்தாமல், உடனடியாக தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டுமென்றும், தெரிவித்தார். தொலைபேசியின் வாயிலாக, மேற்படி பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, மனுதாரருக்குரிய தகவல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பொது தகவல் அலுவலர் தெரிவித்துள்ளதை ஆணையம் பதிவு செய்து,

இந்நேர்வில் மேற்படி மனுதாரரின் கூற்றிற்கேற்ப, இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

சட்டப்பிரிவு 7ன்படி விண்ணப்பத்தை பெற்ற 30 தினங்களுக்குள் மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை முழுமையாக பொது தகவல் அலுவலர் தரக் கடமைப்பட்டவராவார். இந்நிலையில் அப்போதைய பொது தகவல் அலுவலர் ஏன் 30 தினங்களுக்குள் தகவலை மனுதாரருக்கு வழங்க தவறினார் என்பதற்கும், காலதாமதமாக தகவல் ஏன் அளிக்கப்பட்டது என்பதற்கும் அப்போதைய பொது தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 20(1)ன்கீழ் அதிகபட்ச தண்டமாக ரூ.25,000/- ஏன் விதிக்கக் கூடாது என்பதற்கு அவரது எழுத்து மூலமான விளக்கங்களை அவரிடமிருந்து இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் பெற்று இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொது தகவல் அலுவலர், திரு நாகராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் அவர்களுக்கு இதன்மூலம் உத்திரவிட்டு, மனுதாரர் பிரிவு 6(1)ன் கீழ் கோரியுள்ள தகவல்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 5657/B/19

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

திரு மா. முருகன்,
த/பெ க. மாரியப்பன்,
23/2, சொக்கன் ஊரணி தெரு,
கோவில்பட்டி 628 502.

Copy to: File
SCPA-12.11.20